



WITH YOU ALWAYS



பல தலைமுறைகளாக
மருத்துவ கவனிப்பின் பாரம்பரியம்

வழங்குகிறோம்

TATA AIG 
MediCare
Select 

டாடா ஏஐஐஐ மெடிகேர் செலக்ட் உங்கள் வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்டது. உங்கள் தேவைகளுக்கு ஏற்றக் காப்பீட்டைத் தேர்வுசெய்து, கூடுதல் நன்மைகளை பெற்று, உங்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பீர். உங்கள் காப்பீட்டுத் தொகையை வரம்பற்ற முறைகள் மீட்டெடுப்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கானக் காப்பீடு அல்லது மகப்பேறுச் சலுகைகள் என எதுவாக இருந்தாலும், உங்களுக்காக உண்மையிலேயே வேலை செய்யும் ஒரு திட்டத்தை நீங்கள் உருவாக்கலாம்.

உங்கள் தனித்துவமாக்கப்பட்ட திட்டத்தில் கூடுதல் சேமிப்புகளைப் பெறுங்கள்

**புரொஃபெஷனல்
டிஸ்கவுன்ட்**

7.5% தள்ளுபடி

சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு

**ஃபேவரபிள்
எக்ஸ்பீரியன்ஸ் டிஸ்கவுன்ட்**

20% தள்ளுபடி

பாலிசியின் தொடக்கத்தில்

புதுப்பித்தல் தள்ளுபடிகள் தகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.

சிறப்பம்சங்கள்

- 

ரெஸ்டோர் இன்ஃபினிட்டி பிளஸ்

வரம்பற்றக் காப்பீடு, தடையில்லாப் பராமரிப்பு.

பாலிசியில் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் சேர்க்கும் உரிமைகோருதலுக்கு வழங்கக் காப்பீட்டுத் தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸ் (சேர்ந்திருந்தால்) போதுமானதாக இல்லாவிட்டால், காப்பீட்டு அடிப்படைத் தொகையை வரம்பற்ற முறை மீண்டும் நிலைநிறுத்துதல்.
- 

இன்ஃபினிட் அட்வான்டேஜ்*

வரம்புகள் இல்லை, கவலைகள் இல்லை - முழுமையான பராமரிப்பு மட்டுமே.

பாலிசியின் ஆயுள் காலத்தில், இது முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்து நோயாளி சிகிச்சை/ பகல்நேர பராமரிப்பு நடைமுறைகளின் கீழ் ஒரு அனுமதிக்கக்கூடிய உரிமைகோருதல்களுக்கு காப்பீட்டுத் தொகையில் வரம்பு இல்லாமல் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுகிறது.
- 

கன்ஸ்யூமபிள்ஸ் பெனிஃபிட்*

சிறிய அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவமனை பில்களில் பெரிய சேமிப்பு!

காப்பீடு எடுத்த நபரின் உடல்நலக் குறைவு/நோய்/காயத்திற்கான மருத்துவ அல்லது அறுவை சிகிச்சையுடன் நேரடியாக தொடர்புடைய மருத்துவமனையில் சேர்க்கப்படும் குறிப்பிட்டப் பொருட்களுக்கான செலவுகளை ஈடுகட்டுகிறது.
- 

மெட்டர்னிடி கேர்*

கவலையில்லாமல் புதிய நபரை வரவேற்கிறது.

நீங்கள் குழந்தைப் பெறுவதற்கான மகப்பேறு செலவுகள், பிரசவ சிக்கல்கள் மற்றும் முதலாமாண்டுத் தடுப்பூசிகளுக்குக் காப்பீடு வழங்குகிறது. கூடுதல் நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதிக்காகக் காத்திருப்புக் காலத்தை 2 ஆண்டுகளிலிருந்து வெறும் 1 வருடமாகக் குறைக்கும் வாய்ப்புடன் கவலையில்லாத பெற்றோராகத் வாழ்க்கையைத் தொடங்குவதை உறுதி செய்கிறது.
- 

ஏர்லி அக்சஸ்*

ஏன் காத்திருக்கிறீர்கள்? உங்கள் பாலிசி நன்மைகளை இப்போதே திறப்பீர்.

ஒற்றைத் தவணையுடன் கூடிய பல ஆண்டு பாலிசிகளுக்கு, பாலிசி காலத்தில் எந்த நேரத்திலும் பாலிசி காலத்தின் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

*கூடுதல் தவணை செலுத்தியவுடன் மேலே குறிப்பிடப்பட்ட விருப்பக் காப்பீடுகள் அடிப்படை பாலிசியுடன் கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகைகளுக்கான வாய்ப்புகள் (ரூ-ல்)	5 / 7.5 / 10 / 15 / 20 / 25 / 50 / 75 / 100 / 200 / 300 லட்சம்
பயனின் பெயர்	காப்பீட்டு வரம்பு
உள்நோயாளி சிகிச்சை	காப்பீடு செய்தத் தொகை வரை
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தையச் செலவுகள்	90 நாட்கள், காப்பீடு செய்தத் தொகை வரை
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரான செலவுகள்	90 நாட்கள், காப்பீடு செய்தத் தொகை வரை
பகல்நேரப் பராமரிப்பு நடைமுறைகள்	அனைத்துப் பகல்நேரப் பராமரிப்புச் சிகிச்சைகள், காப்பீட்டுத் தொகை வரை
உறுப்பு தானம் செய்பவர்	காப்பீடு செய்தத் தொகை வரை
வீட்டுச் சிகிச்சை	காப்பீடு செய்தத் தொகை வரை
ஆயுஷ் சலுகை	காப்பீடு செய்தத் தொகை வரை
ஆம்புலன்ஸ் காப்பீடு	காப்பீட்டுத் தொகை வரை - 50 கிமீ சுற்றளவில் போக்குவரத்துக்கு
இன்ஃபினிட்டி பிளஸ் மீட்டுப் பெறுதல்	ஒரு பாலிசி ஆண்டில் வரம்பற்ற மீட்டுப் பெறுதல்கள்
இருவர் பகிரும் தங்குமிடத்தைத் தேர்வு செய்வதற்கான தினசரி ரொக்கம்	ஒரு நாளைக்கு ரூ1,200 (அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு மேல் மற்றும் அதற்கு அதிகமாக)
பலர் பகிரும் தங்குமிடத்தைத் தேர்வு செய்வதற்கான தினசரி ரொக்கம்	ஒரு நாளைக்கு ரூ1,500 (அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு மேல் மற்றும் அதற்கு அதிகமாக)
கிளைம் போனஸ் இல்லை	ஒட்டுமொத்த போனஸ்: காலாவதியாகும் ஆண்டில் 50% காப்பீட்டுத் தொகை, ஒவ்வொரு உரிமை கோருதல் இல்லாத ஆண்டிற்கும், அதிகபட்சம் 100% வரை அல்லது ஒவ்வொரு உரிமை கோருதல் இல்லாத ஆண்டிற்கும் புதுப்பித்தல் தவணையில் 1% தள்ளுபடி புதுப்பித்தல் தவணையில் தள்ளுபடி பெறப்படாவிட்டால் மட்டுமே ஒட்டுமொத்த போனஸ் பொருந்தும்.
அறை வகை	ஒற்றைத் தனியறை
விருப்பத்தேர்வு காப்பீடுகள்	காப்பீட்டு வரம்பு
கன்ஸ்யூமர்பிள்ஸ் பெனிஃபிட்	மருத்துவம் அல்லாத செலவுகள் (குறிப்பிட்ட நுகர்பொருட்கள்) காப்பீட்டுத் தொகை வரை காப்பீடு செய்யப்படும்
மெட்டர்னிட்டி கேர்	காப்பீட்டுத் தொகையில் 10%, அதிகபட்சம் ரூ1,00,000 வரை ஒரு பாலிசி ஆண்டுக்கு (அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு மேல் மற்றும் அதற்கு அதிகமாக)
மகப்பேறுப் பராமரிப்பைக் குறைத்தல் காத்திருக்கும் காலம்	‘மெட்டர்னிட்டி கேர்’ காத்திருப்பு காலம் 1 வருடமாகக் குறைத்தல்
இன்ஃபினிட்டி அட்வான்டேஜ்	கிடைக்கிறது
ஏர்லி அக்சஸ்	கிடைக்கிறது
அறை வகையைத் தேர்ந்தெடுக்கவும்	ஏதாவது அறை/ இரட்டையர் பகிர்வு தங்கும் வசதி
மொத்த விலக்கு வாய்ப்புகள் (ரூ-ல்)	10,000/ 25,000/ 50,000/ 1,00,000
பொருந்தும் தன்மை	
நுழைவு வயது	குறைந்தபட்சம்: 0 நாட்கள் அதிகபட்சம்: வரம்பு இல்லை
பாலிசி காலம்	1 ஆண்டு/ 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள் (ஆயுள்காலப் புதுப்பித்தலுடன்)
பாதுகாப்பு வாய்ப்புகள் மற்றும் உறவுகள்	ஃபேமிலி ஃப்ளோட்டர்: சுயம், மனைவி மற்றும் 3 சார்ந்திருக்கும் குழந்தைகள் வரை, 2 பெற்றோர்/மாமியார் வரை. தனிநபர்/ பல தனிநபர்: சுயம், மனைவி/ பார்ட்னர்கள், சார்ந்திருக்கும் குழந்தைகள் 3 பேர் வரை, பெற்றோர் மற்றும் மாமியார், தாத்தா பாட்டி, பேரக்குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் (சகோதரி/சகோதரர்), மாமா, அத்தை, மருமகன், மருமகள், ஊழியர், வீட்டு உதவியாளர் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர்.



சூப்பர்சார்ஜ் போனஸ் துணைத் திட்டம்

உரிமைகோருதல்களைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுத் தொகையில் 100% போனஸைப் பெறுங்கள். காப்பீட்டுத் தொகையின் அடிப்படைத் தொகையில் அதிகபட்சமாகக் குறிப்பிட்ட சதவீதம் வரை.



மேம்பட்டக் காப்பீட்டுத் துணைத் திட்டம்

சிகிச்சையை விரைவாகப் பெற குறிப்பிட்ட முன்பே இருக்கும் நோய்களுக்கானக் காத்திருப்புக் காலத்தை வெறும் 30 நாட்களாகக் குறைக்கிறது.



வருடாந்திரத் தடுப்பு ஆரோக்கியச் சோதனைக்கானத் துணைத் திட்டம்

வீட்டிலோ அல்லது எங்கள் வழங்குநர்களிடமோ ரொக்கமில்லா வருடாந்திர ஆரோக்கியச் சோதனைகளைப் பெறுங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, முன்கூட்டியே ஆரோக்கியத்தை நிர்வகிப்பதை உறுதி செய்யுங்கள்.



ஓபிடி பராமரிப்பு

தடையற்ற வெளிநோயாளி பராமரிப்புக்கான ஓபிடி ஆலோசனை, பல், பார்வை மற்றும் தொலைதொடர்பு ஆலோசனைகளுக்கான காப்பீட்டைப் பெறுங்கள்.



எம்பவர்ஹர்

மகளிர் மருத்துவ நிபுணர் வருகைகள் மற்றும் பிசிஓடி சிகிச்சை முதல் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் வரை பெண்களின் ஆரோக்கியத்திற்கான விரிவான காப்பீடு.



மனநல நல்வாழ்வு

மனநல ஆரோக்கியப் பராமரிப்பு, உளவியல் சிகிச்சை, மன அழுத்த மேலாண்மை, உணவுமுறை ஆலோசனைகள் மற்றும் போதைப் பழக்கத்தை நிறுத்தும் திட்டங்களுடன் முழுமையான மனநலப் பராமரிப்பு.

#பொருந்தக்கூடியக் கூடுதல் தவணைக்குப் பதிலாக, பாலிசி விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விலக்குகளுடன் கூடுதலாக, துணைத் திட்ட விளக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விலக்குகளுக்கு உட்பட்டு, துணைத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

தவணையில் தள்ளுபடிகள்

நீண்ட காலத் தள்ளுபடி	3 ஆண்டு பாலிசி காலத்திற்கு 7.5%		
	2 ஆண்டு பாலிசி காலத்திற்கு 5%		
இந்தத் தள்ளுபடி 'ஒற்றைத்' தவணைச் செலுத்தும் முறையில் மட்டுமே கிடைக்கும்.			
ஃபேமிலி ஃப்ளோட்டர் டிஸ்கவுன்ட்	1 உறுப்பினர்	தள்ளுபடி இல்லை	
	2 உறுப்பினர்கள்	22%	
	3 உறுப்பினர்கள்	குறைந்தது 1 குழந்தை: 28%	குழந்தை இல்லை: 22%
	3+ உறுப்பினர்கள்	குறைந்தது 2 குழந்தைகள்: 32%	
குறைந்தது 1 குழந்தை: 28%		குழந்தை இல்லை: 22%	
பல தனிநபர் தள்ளுபடி	5% (ஒரு பாலிசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தனிநபர் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தால் பொருந்தும்)		
புரொஃபெஷனல் டிஸ்கவுன்ட்	7.5% (சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும்)		
யங் ஃபேமிலி டிஸ்கவுன்ட்	10% (முதல் தொடக்கத்தில் காப்பீடு எடுத்த அனைத்து நபர்களும் 40 வயது அல்லது அதற்குக் குறைவானவர்களாக இருந்தால் பாலிசிகளுக்கு பொருந்தும். இந்தத் தள்ளுபடி பாலிசியின் முதல் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் மற்றும் பாலிசியின் ஆயுள்காலம் முழுவதும், கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தொடரும்.)		
கமிஷனுக்குப் பதிலாக தள்ளுபடி	15% வரை		
சாதகமான அனுபவ தள்ளுபடி	பாலிசியின் தொடக்கத்தில் 20%. புதுப்பித்தலின் போது, சாதகமான அனுபவ தள்ளுபடி நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாறுபடலாம்.		

குறிப்பு: நீண்ட காலத் தள்ளுபடி, குடும்ப மிதவைத் தள்ளுபடி, பல தனிநபர் தள்ளுபடி, சாதகமான அனுபவ தள்ளுபடி மற்றும் புதுப்பித்தல் தவணையில் தள்ளுபடி (கிளைம் போனஸ் இல்லை) தவிர மற்ற தள்ளுபடிகளின் அதிகபட்ச உச்சவரம்பு 25% ஆக இருப்பதற்கு உட்பட்டவை.

விலக்குகள்

மருத்துவ விலக்குகள்

- பிறவி வெளிப்புற நோய்கள், குறைபாடுகள் அல்லது முரண்பாடுகள்
- மது சார்ந்த கணைய அழற்சி அல்லது மது சார்ந்த கல்லீரல் நோய்.

மருத்துவம் சாராத விலக்குகள்

- புத்திசுவாதீனத்துடன் அல்லது புத்திசுவாதீனம் இல்லாமல் இருக்கும்போது வேண்டுமென்றே ஏற்படுத்தும் சுய காயம் அல்லது தற்கொலை முயற்சி.
- காப்பீடு எடுத்த எந்தவொரு நபரும் குற்ற நோக்கத்துடன் சட்ட மீறலைச் செய்தாலோ அல்லது செய்ய முயற்சித்தாலோ நேரடியாகவோ அல்லது அதன் விளைவாகவோ ஏற்படும் சிகிச்சைக்கான செலவுகள்.
- ஒரு மருத்துவரால் அவரது துறைக்கு வெளியே வழங்கப்படும் சிகிச்சை.

விலக்குகளின் முழுமையான பட்டியலுக்கு, பாலிசி விளக்கங்களைப் பார்க்கவும்.

காத்திருப்பு காலம்

ஆரம்ப காத்திருப்பு காலம் (விபத்து தவிர)	30 நாட்கள்
முன்பே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம்	36 மாதங்கள்
குறிப்பிட்ட நோய்/செயல்முறைக்கான காத்திருப்பு காலம்	24 மாதங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

- பாலிசி ஆவணத்தைப் பெற்ற பிறகு பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய 30 நாட்கள் இலவச ஆய்வு ரத்து கிடைக்கிறது.
- ஒரு தனிநபரின் உடல்நிலையின் அடிப்படையில் அபாய ஏற்றுதலை நாங்கள் பயன்படுத்தலாம்.
- நிரூபிக்கப்பட்ட மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது முக்கிய உண்மைகளை வெளியிடாதது காரணமாக ரத்து செய்யப்பட்டால், தவணைத் திருப்பி அளிக்கப்படாது.
- பாலிசி காலாவதியான பிறகுப் புதுப்பித்தலுக்கு ஐஆர்டிஏஐ வகுத்துள்ள விதிமுறைகளின்படி 30 நாட்கள் கருணைக் காலம் கிடைக்கிறது.
- உங்கள் பாலிசியை எங்களிடம் மாற்ற விரும்பினால், பாலிசி புதுப்பித்தல் தேதிக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கவும் மற்றும் மாற்றுவதற்கான ஐஆர்டிஏஐ வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
- காப்பீடு எடுத்த நபரால் மோசடி அல்லது வெளிப்படுத்தாதது அல்லது தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டால் தவிர, பாலிசி புதுப்பிக்கத் தக்கது.
- நிறுவனம், தவணை விகிதங்கள் உட்பட பாலிசியின் விதிமுறைகளை திருத்தலாம் அல்லது மாற்றலாம். மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அது பற்றி பாலிசிதாரருக்கு தெரிவிக்கப்படும்.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

வயது, காப்பீட்டுத் தொகை அல்லது மருத்துவ அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் நெட்வொர்க்கில் பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவைப்படலாம். மேலும் மருத்துவ அறிக்கைகள் பாலிசிக்கு முந்தையச் சோதனைத் தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

நிதி உத்தரவாத விதிமுறைகளின்படி டெலி எம்ஈஆர் / வீடியோ எம்ஈஆர் அல்லது கூடுதல் சோதனைகள் நடத்தப்படலாம்.

முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை செலவில் குறைந்தபட்சம் 50% டாடா ஏஐஐ ஆல் ஏற்கப்படும்.

தவணை விகிதங்கள் மற்றும் கணக்கீடு

காப்பீடு எடுத்த நபரின் வயது, காப்பீட்டுத் தொகை மற்றும் மண்டலத்தின் அடிப்படையில் தவணை வசூலிக்கப்படும். குடும்ப மிதவைக்கு, அந்தந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் தவணையைச் சேர்த்து, குடும்ப மிதவைத் தள்ளுபடியைப் பயன்படுத்துவதன் மூலம் தவணை கணக்கிடப்படுகிறது.

தவணை விகிதங்களுக்கு www.tataaig.com-க்கு வருகை தரவும்.

கிளைம் நடைமுறை

அறிவிப்பு மற்றும் உதவி:

ஒரு கிளைம்க்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வுக்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எங்கள் நியமிக்கப்பட்ட டிபிஏ/ யுஎஸ்-ஐ தொடர்பு கொள்ளவும். ஏதாவது அவசரகால சூழ்நிலைகளுக்கு, நிகழ்வு நடந்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் டிபிஏ/யுஎஸ்-ஐ தொடர்பு கொள்ளவும்.

கிளைம் தொடர்பான தகவல்கள்:

உரிமை கோருதல் தொடர்பான எந்தவொரு வினவலுக்கும், உரிமைகோருதல் பற்றிய அறிவிப்புக்கும், கோரிக்கை தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், பாலிசிதாரர்/காப்பீடு செய்யப்பட்ட நபர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் கிடைக்கக் கூடிய சேனல்கள் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எங்கள் சுய சேவை இணையதளம் அல்லது டாடா ஏஐஐ மொபைல் செயலி மூலமாகவும் தேவையான ஆவணங்களை நீங்கள் பதிவேற்றலாம்.

உரிமைகோருதல் நிர்வாகியின் பெயர்	TAGIC ஆரோக்கிய கிளைம்கள்
இணையதளம்	www.tataaig.com
மின்னஞ்சல்	healthclaimsupport@tataaig.com
24x7 வாடிக்கையாளர் சேவை எண்	022 6489 8282 அல்லது 1800 22 9966 (மூத்த குடிமக்களுக்கு)
கிளைமை சமர்ப்பிக்கவும்	டாடா ஏஐஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் கோ. லிட்., 5வது மற்றும் 6வது தளம், இம்பீரியல் டவர்ஸ், எச்.எண். 7-1-6-617/ஏ, எண் - ஜிஎச்எம்சி 615, 616, அமீர்பேட்டை, ஹைதராபாத் - 500016, தெலுங்கானா, தொலைபேசி - 040 - 66864900.

வரிச் சலுகை

இந்த பாலிசியின் கீழ் செலுத்தப்படும் தவணைத் தொகை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80டி மற்றும் கூடுதல் திருத்தங்களின் கீழ் விலக்குக்குத் தகுதி பெறுகிறது. தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முறைகள் மூலம் செலுத்தப்படும் தவணைக்கு இந்தப் பலன் பொருந்தும். வரிச் சலுகைகள் வருமான வரிச் சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு உட்பட்டவை.

தள்ளுபடிகளுக்கான தடை

காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2015 மூலம் திருத்தப்பட்ட காப்பீட்டுச் சட்டம் 1938-ன் பிரிவு 41

- இந்தியாவில் உள்ள சொத்து அல்லது உயிர் தொடர்பான எந்தவித அபாயமுள்ள ஒரு காப்பீட்டை எடுத்துக்கொள்ள அல்லது புதுப்பிக்க அல்லது தொடர நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டுவதற்கு யாரும் அனுமதிக்கப்பட அல்லது வழங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஏதாவது ஒரு முக்கியமான கழிவு அல்லது வழங்க வேண்டியதில் ஒரு பகுதி அல்லது முழுமையான கமிஷன் அல்லது திட்டத்தில் காட்டப்பட்ட தவணையின் எந்த ஒரு கழிவும் அதுபோன்ற கழிவுக் காப்பீடு வழங்குபவரின் விதிமுறைகளில் அல்லது முக்கிய அம்சங்கள் குறித்த பிரகடனத்தில் குறிப்பிட்டபடி அனுமதிக்கப்பட்டால் ஒழிய ஒரு திட்டத்தை பெறுபவர், புதுப்பிப்பவர், தொடருபவர் எவரும் ஒரு கழிவைபெற அனுமதிக்க முடியாது.
- இந்த பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க தவறுபவர்கள் பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டிக்கப்படக் கூடியவர்கள் ஆவர்.

1938-ன் காப்பீட்டுச் சட்டம் பிரிவு 64 விபி:

பாலிசியின் கீழ் அபாயக் காப்பீட்டின் தொடக்கம் டாடா ஏஐஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் தவணையைப் பெறுவதற்கு உட்பட்டது.

குறை தீர்க்கும் நடைமுறை

இந்திய ஐஆர்டிஏ (பாலிசிதாரர்களின் நலன்கள், செயல்பாடுகள் மற்றும் காப்பீட்டாளர்களின் தொடர்புடைய விஷயங்கள் பாதுகாப்பு) விதிமுறைகள், 2024-ன் விதிமுறை 25-ன் படி.



வித் யூ லைக் ஃபேமிலி, வித் யூ ஆல்வேஸ்.

பொறுப்புத் துறப்பு: இது தயாரிப்பின் சிறப்பம்சங்களின் சுருக்கம் மட்டுமே. உண்மையான சலுகைகள் பாலிசி விளக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி உள்ளன. மேலும் பாலிசி விதிமுறைகள், நிபந்தனைகள், காத்திருப்பு காலங்கள் மற்றும் விலக்குகளுக்கு உட்பட்டவை. உங்களுக்கு ஏதாவது கூடுதல் தகவல் அல்லது தெளிவு தேவைப்பட்டால் உங்கள் காப்பீட்டு ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

காப்பீடு என்பது ஒரு கேட்டுப் பெறும் விஷயமாகும். சலுகைகள், விலக்குகள், வரம்புகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, விற்பனையை முடிப்பதற்கு முன் எங்கள் இணையதளமான www.tataaig.com-ல் கிடைக்கும் விற்பனை பிரசுரம்/முன்மொழிவு/பாலிசி விளக்கங்களை கவனமாகப் படிக்கவும். மேலே காட்டப்பட்டுள்ள வர்த்தக லோகோ டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏஜென்சி-க்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் டாடா ஏஜென்சி ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆல் பயன்படுத்தப்படுகிறது.

டாடா ஏஜென்சி ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

பதிவு அலுவலகம்: பெனின்சுலா பிசினஸ் பார்க், டவர் ஏ, 15வது தளம், ஜி.கே. மார்க், லோயர் பரேல், மும்பை - 400 013 | 24x7 வாடிக்கையாளர் சேவை எண்: 022 6489 8282 அல்லது 1800 229 966 (மூத்த குடிமக்களுக்கு) | மின்னஞ்சல்: customersupport@tataaig.com | இணையதளம்: www.tataaig.com | இந்திய ஐஆர்டிஏ பதிவு எண்: 108 | CIN: U85110MH2000PLC128425
TATA AIG MediCare Select UIN: TATHLIP25051V012425 | Flexi Shield UIN: TATHLIA25039V012425 | CanCare UIN: TATHLIA25038V012425
Mental Wellbeing UIN: TATHLIA25037V012425 | EmpowerHer UIN: TATHLIA25036V012425 | OPD Care UIN: TATHLIA25035V012425